



சுபரகமுவ மாகாண கல்வித் திணைக்களம் - வார பாடசாலை

பாடம் - வணிகமும் கணக்கீட்டு கல்வியும்

வாரம் :- 18

தரம் - 10

**ஆசிரியர் :- Miss .S. வினோதா
கே.தெஹி. தெஹியோவிறற், தமிழ் மகா வித்தியாலயம்**

எல்லா வினாக்களுக்கும் விடை தருக

- 01) வியாபாரக் கழிவு என்பது யாது? அதன் இரு வகைகளையும் தருக
- 02) கொடுத்த கழிவு ,பெற்ற கழிவு என்பவற்றிற்கான இரட்டை பதிவினை தருக
- 03) வருணியா வணிகத்தின் 2020.04.01ல் காணப்பட்ட மீதிகள் வருமாறு

கடன்பட்டோர் (வரவு) 60,000ரூபா

கடன் கொடுத்தோர் (செலவு) 50,000ரூபா

காசு மீதி (வரவு) 40,000ரூபா

திகதி	விபரம்
2021.04.04	கடன் பட்டோரிடம் பெற்ற காசு 86,000ரூபா அனுமதிக்கப்பட்ட கழிவு 400 ரூபா ஆகும்
2021.04.09	கடன் கொடுத்த காசு 9,700 ரூபா பெற்ற கழிவு 300 ரூபா
2021.04.16	கடன் பட்டோர் ஒருவரிடம் பெறவேண்டிய 12,000 ரூபாவிற்கு 5% கழிவு அனுமதித்து பெறப்பட்டது
2021.04.26	கடன் கொடுத்தோருக்கு செலுத்த வேண்டிய ரூபா 18,000 சென்மதி தொகை 10% கழிவு பெற்று தீர்க்கப்பட்டது

வேண்டப்படுவது :- காசேடு

பேரேட்டு கணக்குகள்

- 04) சுது வணிகத்தின் ஜனவரி மாத மீதிகள் வருமாறு

கடன் பட்டோர் 65,000

கடன் கொடுத்தோர் 80,000

கடன் பட்டோருக்கு 20% கழிவு அனுமதித்து பெறவேண்டிய வருமதி தொகை முழுமையாக பெறப்பட்டது

கடன் கொடுத்தோரிடம் செலுத்த வேண்டிய சென்மதியில் 50% ஆன தொகைக்கு 15% கழிவு பெற்று தீர்க்கப்பட்டது